

## கம்பனிகள் நிதியம் - 2011

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1:1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 1.2 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்களால் நிதிக்கூற்றுக்களில் விளையும் தாக்கத்தைத் தவிர 2011 திசம்பர் 31 இல் உள்ளவாறான கம்பனிகள் நிதியத்தின் நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

##### 1.2.1 இலங்கை கணக்கீட்டு நியமம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) நியம இலக்கம் 03 இன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூபா 878,386,867 தொகையான திறைசேரி உண்டியல்களின் பெறுமதி ஐந்தொகையில் நடைமுறைச் சொத்துக்களின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக நடைமுறையல்லாத சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) நியம இலக்கம் 03 இன் பிரகாரம் நிதியத்ததை பரிபாலிக்கும் நடவடிக்கைகளுக்கான மீண்டுவரும் செலவினத்திற்காக கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுத் தலைப்பின் கீழ் அரசினால் செலவிடப்பட்டிருந்த ரூபா 24,144,863 தொகை தொடர்பான தகவல்கள் நிதிக்கூற்றுக்களில் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.

(இ) நியம இலக்கம் 36 இன் பிரகாரம் கம்பனிச் செயலகம் நிர்மாணிக்கப்பட்டிருந்த புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிக்காக 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை செலுத்த வேண்டியிருந்த ரூபா 28 மில்லியனிற்கு கிட்டிய நிலுவைக் குத்தகை வாடகைக்கு, தேவையான சீராக்கங்களைச் செய்து கணக்கீட்டு செய்வதற்கு அல்லது நிதிக்கூற்றுக்களில் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஈ) நியம இலக்கம் 09 இன் பிரகாரம் ரூபா 4,077,484 தொகையான நிலையான சொத்துக்களின் கொள்வனவுச் செலவினத்தை காசுப்பாய்ச்சல் கூற்றில் முதலீட்டுச் செயற்பாடுகளின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

### 1.2.2. கணக்கீட்டு கொள்கைகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) திறைசேரி பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் பெறுமதியைக் கணக்கிடும் போது கொள்வனவிற்காகச் செலவிடப்பட்ட பெறுமதியில் அட்டுறு வட்டியின் பெறுமதியைக் கழித்து கணக்கிடுவதற்குப் பதிலாக அட்டுறு வட்டிப் பெறுமதியுடனான முதலீடுகள் முதலீட்டினைக் கொள்வனவு செய்வதற்கு செலவிடப்பட்ட முழுத்தொகையையும் முதலீடுகளின் கிரயமாகக் கருதி கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறே திறைசேரி உண்டியல்களில் முதலீட்டின் கிரயத்தின் அடிப்படையில் கணக்கு வைக்கப்பட வேண்டிய போதிலும், மேலே காட்டப்பட்டதன் பிரகாரம் கணப்பிடப்பட்ட கிரயப் பெறுமதி மற்றும் முகப்புப் பெறுமதியில் குறைந்த பெறுமதி அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) திறைசேரி உண்டியல்களின் வட்டி வருமானத்தைக் கணக்கிடும் போது முதலீட்டு வட்டி விகிதத்தின் கீழ் கணக்கிட வேண்டிய போதிலும், கூப்பன் வட்டி வீதத்தின் அடிப்படையில் வட்டி வருமானம் கணக்கு வைக்கப்பட்டிருந்தது.
- (இ) ஆரம்ப மீதி, அட்டுறு செலவினம், முற்பணமாகச் செலுத்திய செலவினங்கள், பிழைகளைத் திருத்தம் செய்தல் போன்றவற்றை கணக்கீடு செய்வதற்காக முறையான பொது நாட்குறிப்பேடு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) சொத்துக்களின் ஆயுட்காலம் தொடர்பாக சரியான மதிப்பீடொன்று மேற்கொள்ளாமல் கட்டிடத்திற்காக ஆண்டொன்றிற்கு 1% பெறுமானத்தேய்வு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
- (உ) கொடுக்கல்வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் இரட்டைப் பதிவு கோட்பாட்டின் பிரகாரம் கணக்கீடு செய்வதற்காக தேவையான பொதுப் பேரேடொன்று பயன்படுத்தப்படாமல் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

- (எ) அட்டுறு அடிப்படையில் இருந்து விலகி காசு அடிப்படையில் விண்ணப்பப்படிவங்களை பதிவுசெய்தல் வருமானம் கணக்கீடு செய்தமையால் கிடைக்க வேண்டிய வருமானம் ரூபா 92,564,000 ஆலும் மீளாய்வாண்டின் வருமானம் ரூபா 38,079,000 ஆலும் குறைத்து நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தன.
- (ஏ) கணனி மற்றும் அதற்கு அண்மித்த உபகரணங்களின் பெறுமானத் தேய்வு வீதம் 10% முதல் 25% வரையானதாக நிதிக்கூற்றுக்களில் தொடர்புடைய குறிப்புக்களில் காண்பிக்கப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பான அனைத்து சொத்துக்களும் 20% வீதத்தில் பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்தது.

### 1.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- (அ) எதிர்வரும் ஆண்டிற்காக செலுத்தப்பட்டிருந்த ரூபா 88,567 கூட்டுத்தொகை மீளாய்வாண்டின் செலவினமாக கருதி கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) ரூபா 168,000 தொகை கணக்காய்வுக் கட்டணம் ஏனைய செலவினமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (இ) 2007 ஆம் ஆண்டின் போது நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி கம்பனி ஒன்றுக்குரிய ரூபா 90,275,000 தொகையான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதும் இப்பங்குகளின் உரிமை கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சிற்குரியதாக இருந்தது. இதன் பிரகாரம் உரிமை உறுதிப்படுத்தப்படாத இப்பங்குகளின் பெறுமதி நிதியத்தின் சொத்தொன்றாக கணக்குகளில் காண்பிக்கப்பட்டிருந்தது.

### 1.2.4 கணக்காய்விற்காக சான்றுகளின்மை

2011 மே 09 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெற்ற சீஆர்எப் செயலமர்விற்காக சென்ற உத்தியோகத்தருக்கு பிரயாணம் மற்றும் இடைநேர் கொடுப்பனவாக ஐ.அ.டொலர் 2200 தொகையை நிதியம் செலவு செய்த போதும் அச்செலவுகளின் சரியான தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மேற்குறித்த செயலமர்வை ஒழுங்கு செய்த நிறுவனத்திடமிருந்து உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கவில்லை என்பதற்கு அல்லது அச்செலவினத்தை பங்குபற்றிய

உத்தியோகத்தரினால் தனிப்பட்ட வகையில் செலவழித்தமைக்கோ எழுத்துமுல சான்றுகள் கோவையில் காணப்படவில்லை.

### 1.2.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமை

கீழே காட்டப்பட்டுள்ள இணங்காமைச் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

(அ) 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டம்

- (i) 4(2) பிரிவின் பிரகாரம் பங்குதாரரின் எண்ணிக்கை தொடர்பாக நியதிகளிலிருந்து விலகி செயற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
- (ii) 7(2) பிரிவின் பிரகாரம் கம்பனிகளின் பெயர்களை பதிவுசெய்தல் நியதிகளின் பிரகாரம் விலகி செயற்பட்ட மூன்று சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
- (iii) 8(2) பிரிவின் பிரகாரம் சில கம்பனிகள் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான அறிவித்தலை சட்டத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படாதிருந்ததுடன், 8(5) பிரிவின் பிரகாரம் அக்கம்பனிகளின் பணிப்பாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (iv) கம்பனியொன்று கூட்டிணைக்கப்பட்டதன் பின்னரும் கம்பனியின் பெயர் மாற்றத்தின் போதும் அதிகாரச்சட்டத்தின் 9(1) மற்றும் 9(2) ஆம் பிரிவுகளின் பிரகாரம் சில கம்பனிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. அவ்வாறே அதிகாரச்சட்டத்தின் 9(3) பிரிவின் பிரகாரம் அக்கம்பனிகளிலிருந்து தண்டப்பணம் அறவிடப்படாமல் இருந்ததுடன், குறித்த அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (v) அதிகாரச்சட்டத்தின் 12(1) பிரிவின் பிரகாரம் கம்பனியின் சகல ஆவணங்களில் பெயர் மற்றும் இலக்கம் என்பன தெளிவாகப் பதிவு செய்யாத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டதுடன், அதிகாரச்சட்டத்தின் 12(2) பிரிவின் பிரகாரம் கம்பனியின் பெயர் மற்றும் இலக்கம் என்பன பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என பரிசீலிப்பதற்கான வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

- (vi) கம்பனியொன்று பங்குகளை வழங்கியதன் பின்னர் அது தொடர்பாக அதிகாரச்சட்டத்தின் 51(4) பிரிவின் பிரகாரம் கம்பனிப் பதிவாளர் நாயகத்திற்கு அறிவிக்க வேண்டிய போதிலும், சில கம்பனிகள் அந்த ஏற்பாடுகளைப் பின்பற்றியிருக்கவில்லை.
- (vii) அதிகாரச்சட்டத்தின் 131(1) பிரிவின் பிரகாரம் ஒவ்வொரு கம்பனியாலும் ஆகக்குறைந்தது ஒவ்வொரு ஆண்டிற்கு ஒருமுறையும் ஆண்டறிக்கையை கம்பனிப் பதிவாளர் நாயகத்திற்கு ஒப்படைக்க வேண்டிய போதிலும், அதிகளவான கம்பனிகள் அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுடன், அது தொடர்பாக அதிகாரச்சட்டத்தின் 131(4) பிரிவின் நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (viii) அதிகாரச்சட்டத்தின் 170(1) பிரிவின் பிரகாரம் கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் பதிவாளர் நாயகத்திற்கு பதிவு செய்வதற்காக நியதிகளின் பிரகாரம் ஒப்படைக்கப்பட வேண்டிய போதிலும், சில பொதுக் கம்பனிகள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (ix) அதிகாரச்சட்டத்தின் 341(2) பிரிவின் பிரகாரம் கடன்கொடுத்தோரின் கூட்டங்கள் தொடர்பாக வர்த்தமானியில் வெளியிட வேண்டிய விடயங்களில் சில கம்பனியால் தாமதமாக வெளியிடப்பட்டிருந்தன.
- (x) அதிகாரச்சட்டத்தின் 346(1) பிரிவின் பிரகாரம் கலைப்பாளர்களின் நியமனம் தொடர்பாக சில கம்பனிகள் நடவடிக்கை எடுக்காத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.
- (xi) 394(2) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளுக்கு முரணாக கம்பனியின் பெயர் நீக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.
- (xii) கம்பனி கலைப்புக் கணக்கில் செலவில் உள்ள பண மீதி தொடர்பாக அதிகாரச்சட்டத்தின் 396(2) ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே அதிகாரச்சட்டத்தின் 396(4) பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாக கலைத்தல் கணக்கிலிருந்து கொள்வனவு செய்த முதலீடுகளுக்கு கிடைத்த வட்டி மற்றும் காலம் முதிர்ச்சியடைந்த பெறுமதி கலைப்புக் கணக்கில் கொடுப்பனவு செய்வதற்குப் பதிலாக நிதியத்தின் முதலீட்டு வட்டி வருமானம் மற்றும் நிதியத்தின் காசேட்டிற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

- (xiii) அதிகாரச்சட்டத்தின் 487(5) பிரிவின் பிரகாரம் பெயர் நீக்கப்பட்ட கம்பனிகளில் ஆதனங்களை பொறுப்பேற்றல் தொடர்பாக முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வில்லை.
- (xiv) சட்டத்தின் 514(1) பிரிவின் பிரகாரம் நியதிகளை மீறிய சில கம்பனிகளிடமிருந்து இணக்கக் கட்டணம் அறவிடப்பட்டிருக்க வில்லை.
- (ஆ) 2003 ஏப்ரல் 04 ஆம் திகதிய 17 ஆம் இலக்க அரச சேவை சேமலாப நிதியத்தின் (திருத்திய) அதிகாரச்சட்டத்தின் 4(ஆ) உப பிரிவு மற்றும் 2003 திசெம்பர் 02 ஆம் திகதிய 01/2003 ஆம் இலக்க அரச சேவை சேமலாப நிதிய சுற்றறிக்கைப் பிரகாரம் 2008 ஆம் ஆண்டிலிருந்து மீளாய்வாண்டு வரை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்டிருந்த ஊழியர்க ளிடமிருந்து பங்களிப்புத் தொகையை அறவிட்டு தொழில் கொள்வோரின் பங்களிப்புடன் அரச சேவை சேமலாப நிதியத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) 2006 திசெம்பர் 22 ஆந் திகதிய பீஎப்/ 423 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கை.

- (i) 3.2.(ஆ) பிரிவின் பிரகாரம் நிதியத்தின் மிகை நிதி மற்றும் கொடுப்பனவு செய்வதற்குள்ள பணம் மற்றும் காலம் முதிர்ச்சியடைந்தவுடன் திரண்ட நிதிக்கு மாற்றப்பட வேண்டிய போதிலும், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (ii) 4.1(அ) பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டம் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் தேசிய பாதீட்டுப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அரச நிதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் சமர்ப்பிதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (iii) 4.1(இ) பிரிவிற்கு முரணாக அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் இல்லாமல் மீளாய்வாண்டின் போது நிதியத்திலிருந்து ரூபா 30,652,666 தொகையான செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

(iv) 4.4 பிரிவின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டிற்குரிய கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை மற்றும் நிதியத்தின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

(ஈ) 1990 ஒக்தோபர் 10 ஆம் திகதிய 41/90 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு பரீட்சிக்கப்பட வேண்டிய போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

### 1.2.6 போதியளவில் அதிகாரத்தினால் ஆதாரப்படுத்தப்படாத கொடுக்கல்வாங்கல்கள்

மீண்டுவரும் செலவினங்களில் இருந்து மூலதனச் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சு செயலாளரின் அங்கீகாரம் இல்லாமல் ரூபா 798,004 தொகையான மூலதனச் சொத்துக்களை கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

### 1.2.7 முறையற்ற கொடுக்கல்வாங்கல்கள்

நிதியத்தைச் செயற்படுத்தும் நோக்கில் இருந்து விலகி அமைச்சில் சேவை புரியும் இரண்டு உத்தியோகத்தர்களுக்காக ரூபா 210,200 தொகை நிதியத்திலிருந்து செலவிடப்பட்டிருந்தது.

## 2. நிதி மற்றும் செயற்பாட்டு மீளாய்வு

### 2:1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டில் நிதியத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் விளைவுகள் ரூபா 269,443,580 மிகையாக இருந்ததுடன், முன்னைய ஆண்டின் நேரொத்த மிகை ரூபா 284,721,762 ஆக இருந்ததால், நிதி விளைவுகளில் ரூபா 15,278,182 ஆன வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. திறைசேரி முறிகளுக்காக உழைக்கப்பட்ட வட்டி வருமானத்தில் ஏற்பட்ட குறைவு நிதி விளைவுகளில் வீழ்ச்சிக்கு பிரதானமாக தாக்கமளித்திருந்தன.

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 செயலாற்றல்

##### 3.1.1 நிதிசார் செயலாற்றுகை

மீளாய்வாண்டிலும் முன்னைய ஆண்டிலும் நிதியத்தின் நிதிசார் செயலாற்றல் ஒப்பிடப்பட்டு கீழே தரப்படுகின்றது.

செயற்பாட்டு நடவடிக்கை	எண்ணிக்கை				கிடைத்த வருமானம்			
	2011	2010	அதிகரிப்பு/குறைவு	%	2011	2010	அதிகரிப்பு/ குறைவு	%
					ரூபா	ரூபா	ரூபா	
பதிவு செய்யப்பட்ட கம்பனிகள்	7,946	6,641	1,305	19.7	73,194,000	57,690,500	15,503,500	26.9
பதிவைத் தேடுதல்கள்	14,053	13,405	648	4.8	1,851,065	1,349,150	501,915	37.2
பெயரைத் தேடுதல்கள்	15,924	13,165	2,759	21	6,404,400	4,607,750	1,796,650	39.0
சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள்	36,980	31,748	5,232	16.5	10,075,325	8,778,819	1,296,506	14.8
கம்பனி தண்டங்கள்	1,332	1,179	153	13	3,827,250	3,180,250	647,000	20.3
படிவங்களைப் பதிவு செய்தல்	70,173	70,814	(641)	(0.9)	31,595,367	31,612,652	(17,285)	(0.05)
ஆண்டறிக்கைகளை பதிவு செய்தல்	26,397	24,050	2,347	10	72,213,000	60,124,250	12,088,750	20.1
நிதிக்கூற்றுக்களை பதிவு செய்தல்	2,180	2,728	(548)	(21.1)	901,300	954,800	(53,500)	(5.6)
படிவங்களின் விற்பனை	6,346	7,261	(915)	(12.6)	112,020	126,950	(14,930)	(11.8)
செயலாளர்களைப் பதிவு செய்தல்	603	65	538	827	694,000	8,775	685,225	7,809.2



- i. பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை முன்னைய ஆண்டில் ஆக 6641 இருந்ததுடன், அது மீளாய்வாண்டில் 7,946 வரை 1305 ஆல் அதாவது 19.7% ஆல் அதிகரித்திருந்ததுடன், அதனால் கிடைத்த வருமானம் 26.9% ஆல் அதிகரித்திருந்தது.
- ii. ஆண்டறிக்கையைப் பதிவு செய்தல் வருமானம் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டில் ரூபா 12,088,750 ஆல் அதாவது அதாவது 20% ஆல் அதிகரித்திருந்தது.

### 3.1.2 பெளதிக செயலாற்றல்

#### தகவல் தொழிநுட்பத்தின் குறைபாடுகள்

கீழே காட்டப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) உலக வங்கி நிதி உதவி அடிப்படையில் கணனி முறைமையை அபிவிருத்தி செய்வதற்காக 2002 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரூபா 9,184,137 தொகை செலவிடப்பட்டிருந்த போதிலும், கம்பனிகளைப் பதிவு செய்தலும் அதனுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளும் மீளாய்வாண்டு வரை முற்றாக கணனி மயமாக்கப்பட்டிருக்காமையால், கீழே காண்பிக்கப்பட்டுள்ள தகவல்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த தகவல் முறைமையொன்று நிதியத்தினுள் செயற்படுத்தப்படாமல் இருந்தது.

- (i) குறித்த ஓர் திகதியில் வருமான நிலுவைக் கணிப்பீடு
- (ii) ஆண்டறிக்கைகளை பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கம்பனிகளின் எண்ணிக்கையை கண்டறிதல்.
- (iii) பதிவு செய்த கம்பனிகளின் எண்ணிக்கையில் செயற்பாட்டில் உள்ள கம்பனிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தல்
- (iv) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய கம்பனிகளின் எண்ணிக்கையைக் நிர்ணயித்தல்.
- (v) கலைக்கப்பட்ட மற்றும் கலைப்பின் கீழுள்ள கம்பனிகளின் எண்ணிக்கையைக் கண்டறிதல்.
- (vi) சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற கம்பனிகளின் எண்ணிக்கையை கண்டறிதல்

(ஆ) 2011 ஆம் ஆண்டிற்குரித்தாக தயாரிக்கப்பட்டிருந்த செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு திணைக்களத்தின் கணனிச் செயற்திட்டம் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், 2011 வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் அச்செயற்பாட்டிற்காக ரூபா 125 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அது 2011 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் ரூபா ஒரு மில்லியன் வரை குறைக்கப்பட்டிருந்த போதிலும், 2011 ஆம் ஆண்டில் கணனி மயப்படுத்தும் செயற்பாட்டிற்காக உண்மையாக ரூபா 394,285 தொகையான செலவினம் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் கணனிச் செயற்திட்டத்தின் நோக்கம் அடையப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

### 3.2 முகாமைத்துவ திறமையீனங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

(அ) கம்பனிப் பதிவாளர் திணைக்களம் புகையிரத திணைக்களத்துடன், 1989 ஆம் ஆண்டின் போது ஏற்படுத்திக் கொண்டிருந்த குத்தகை உடன்படிக்கைப் பிரகாரம் கம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் கட்டிடம் அமைந்துள்ள காணிக்கு 1995 ஆம் ஆண்டு முதல் ரூபா 1,080,000 வருடாந்த குத்தகையாகச் செலுத்துவதற்கு இணங்கப்பட்டிருந்தது. குத்தகை ஒப்பந்தம் 1998 திசம்பர் 31 வரை செல்லுபடியாகிக் காணப்பட்டதுடன், அதன் பின்னர் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருக்கவில்லை. புகையிரதத் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கொடுப்பனவிற்கு உள்ள நிலுவையான குத்தகை வாடகை ரூபா 28 மில்லியன் என உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் அக்கொடுக்கல்வாங்கல்களை தீர்த்துவைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நிதியத்தின் சராசரி மாதாந்தச் செலவினம் ரூபா 50 இலட்சமாக இருந்த போதும், ஒவ்வொரு மாதமும் ரூபா 70 இலட்சத்திற்கும் 350 இலட்சத்திற்கும் இடைப்பட்ட மீதி வங்கிக் கணக்கில் காணப்பட்டதுடன், அம்மிகை நிதி திறைசேரி உண்டியல்களிலும்/பிணை முறிகளிலிலும் முதலீடு செய்யப்பட்டிருந்தன. அதன் காரணமாக நிதியத்திற்கு ரூபா 15 இலட்சம் அளவிலான வட்டி வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

(இ) கலைப்புக் கணக்கிற்கு கிடைக்கும் பெறுவனவுகளை வைப்புச் செய்யப்படும் நடைமுறைக் கணக்கில் ரூபா 1,460,833 தொகையான மீதி திறைசேரி உண்டியல்களிலும்/ பிணை முறிகளிலிலும் முதலீடு செய்யப்படாமல் 238 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

#### 4. முறைமைகளும் கட்டுப்பாட்டுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது கம்பனிப் பதிவாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பரப்புக்கள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) முதலீடுகள்
- (இ) வாகனக் கட்டுப்பாடு
- (ஈ) வரவு செலவுத் திட்டக் கட்டுப்பாடு